

O.S.No.131/2022

தேதி - 18.10.2024

வா.சா.1. -செல்லத்துரைபிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை -

நான் பி.ஏ படித்துள்ளேன். நான் செங்கல், மணல் வியாபாரம் கடந்த 10 ஆண்டுகளாக 2018ம் ஆண்டு வரை செய்து வந்தேன். தற்போது சின்ன சின்ன இடங்கள் வாங்கி விற்பனை செய்து தொழில் செய்து வருகிறேன். எனக்கு தற்போது எனக்கு ஆண்டு ரூபாய் 10,00,000 முதல் 15,00,000 வரை வருமானம் வரும். நான் வருமான வரி தாக்கல் செய்கிறேன். நான் கடந்த 2018-2019 லிருந்து வருமான வரி தாக்கல் செய்கிறேன். என்னுடன் பிறந்தவர்கள் என்னைச் சேர்த்து 5 ஆண்டுகள், மற்றும் ஒரு சகோதரி. என் தந்தைக்கு நாலரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது, வீட்டு மனையும் இருந்தது. அதை எங்களுக்கு என் தந்தை கடந்த 2020 பாகம் பிரித்து கொடுத்துவிட்டார். ஒரு ஏக்கர் விளைநிலம் என் தந்தையின் பாகம் மூலம் எனக்கு கிடைத்தது. எங்கள் குடும்பத்தில் நான் தான் மற்றவர்களை விட வசதியானவர் என்றால் சரிதான். எனக்கு செங்கல், மணல் வியாபாரம் செய்த காலகட்டத்தில் மாதம் ரூபாய் 50,000 முதல் 60,000 வரை வருமானம் கிடைத்தது. என் மாமனாரின் குடும்பம் விவசாய குடும்பம். என் மாமனாருக்கு 3 ஏக்கர் இருந்தது. என் மனைவி தையல் தொழில் செய்து வருகிறார். ஐவராஜா, அசோக்குமார், ரவிக்குமார் ஆகிய 3 பேர்கள் என் மனைவியின் உடன்பிறந்தவர்கள். என்னுடைய ஊர் மேலவரகுணராமபுரம். பாலசுப்பிரமணியம் நல்லமங்கலத்தை சார்ந்தவர். என் ஊருக்கும் நல்லமங்கலத்திற்கும் இடையே சுமார் அரை கி.மீ தூரம் இருக்கும். பாலசுப்பிரமணியத்தை எனக்கு நண்பர்கள் மூலமாக தெரியும். என் தோட்டத்தின் வழியாகத்தான் அவரது மகனுக்கு பாத்தியப்பட்ட விவசாய இடத்திற்கு போவார். அவரது மகனுக்கு சுமார் 20 ஏக்கருக்கு மேல் உள்ளது. பாலசுப்பிரமணியம் என்னிடம் எந்த தேதியில் கடன் கேட்டார் என்றால் 2019 ம் வருடம் ஆரம்ப காலத்தில் கேட்டார். எவ்வளவு ரூபாய், எதற்காக கேட்டார் என்றால் என்னிடம் ரூபாய் 20,00,000 கடனாக கேட்டார், குடும்ப சில்லரை செலவிற்காகவும், விவசாயத்திற்காகவும் கேட்டார், ஆனால் நான் ரூபாய் 10,00,000 தான் கொடுத்தேன். பாலசுப்பிரமணியத்தின் தொழில் விவசாயம்,

அவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் விவசாயம் செய்வார். நெல் விவசாயம் செய்யவேண்டும் என்றால் ஏக்கருக்கு ரூபாய் 25,000 செலவாகும், மொத்தம் ரூபாய் 50,000 செலவு ஏற்படலாம். பாலசுப்பிரமணியத்திற்கு ரூபாய் 10,00,000 கடன் தேவையில்லை என்றால் அவர் அவரது மகனுக்கு சென்னையில் செல்போன் வைத்துக்கொடுப்பதாக வாங்கினார். ஆனால் அடமானப்பத்திரத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்றால் சரிதான். வாய்மொழியாக பேசியது ஒன்று, பத்திரத்தில் இருப்பது ஒன்று. 15.05.2019 ம் தேதி காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் ரூபாய் 10,00,000 பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தேன். மேற்படி தொகையை ரொக்கமாகத்தான் கொடுத்தேன். 500 ரூபாய் கட்டாக கொடுத்தேன். என் வீட்டில் வைத்து தான் மேற்படி தொகையை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தேன். அப்போது என் வீட்டில் நான், என் மனைவி, பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணத்துடன் வந்த ஒருவரும் இருந்தோம், உடன் வந்தவர் பெயர் எனக்கு தெரியாது. என்னுடைய வருமான வரிக்கணக்கில் ரூபாய் 10,00,000 ஐ நான் காட்டியுள்ளேன். நான் ராஜபாளையம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ராஜபாளையம் கரூர் வைசியா வங்கி, முகவூர் டி.எம்.பி வங்கி, செட்டியார்பட்டி யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் வங்கிக்கணக்குகள் வைத்துள்ளேன். பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த ரூபாய் 10,00,000 என் கையிருப்பு தொகை ஆகும். வருமான வரி சட்டப்படி ரூபாய் 2,00,000 தான் ரொக்கமாக கொடுக்கமுடியும் என்றால் சரிதான். நான் உண்மையில் பாலசுப்பிரமணியத்திற்கு ரூபாய் 10,00,000 கொடுத்திருந்தால் அது வங்கியின் காசோலை மூலமாகவோ, ஈ டிரான்ஸ்வர் மூலமாகத்தான் கொடுத்திருப்பேன் என்றும், நான் கைவசம் இருப்புத்தொகையை கொடுத்ததாக சொல்வது பொய் என்றால் சரியல்ல. அடமானப்பத்திரத்தை காளிராஜ் என்ற பத்திரஎழுத்தர் அலுவலகம், சேத்துாரில் வைத்து எழுதினேன். அடமானப்பத்திரத்திரத்திற்கான முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் மற்றும் பத்திரம் எழுதிய கட்டணம் ஆகியவற்றை பாலசுப்பிரமணியம் தான் செலவு செய்தார். அடமானப்பத்திரத்தை காளிராஜ் என்ற பத்திரஎழுத்தர் வாங்கினார். பத்திரம் என் பெயரில் தான் உள்ளது. அடமானப்பத்திரத்தை 11.00 மணிக்கு சார் பதிவாளர்

அலுவலகத்தில் தாக்கல் செய்தோம். நான் உண்மைக்கு புறம்பாக சாட்சியம் அளிக்கிறேன் என்றாலும், இரவு 07.00 மணிக்கு மேல் அவசரகதியில் பத்திர பதிவு கட்டணம் செலுத்தப்பட்டு, அவசர அவசரமாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்றால் சரியல்ல. ரூபாய் 5,00,000 பிரதிவாதிக்கு கொடுத்துவிட்டு ரூபாய் 10,00,000 க்கு பத்திரம் எழுதிக்கொண்டோம் என்றால் சரியல்ல. தெரிந்த ஒருசில நபர்களுக்கு மட்டும் வட்டிக்கு கொடுப்பேன். நான் கடனுக்கு பெறும் வட்டிக்கு ரசீது கொடுக்கும் வழக்கம் இல்லை. அடமானப்பத்திரம் எழுதிக்கொண்ட 2 வருடத்திற்குள் பிரதிவாதி இறந்துவிட்டார் என்றால் சரிதான். அடமானப்பத்திரம் எழுதிக்கொடுத்த சமயத்திலேயே அதே நாளில் எனக்கு 3 வெற்று புரோநோட்டு எழுதிக்கொடுத்துள்ளார் என்றால் சரியல்ல. கடந்த 2022 ம் வருடம் பிப்ரவரி மாதம் பல நாட்களில் பிரதிவாதிகளின் வீட்டிற்கு நானும், என் சகோதரரும் மற்றும் சிலருடன் சென்று பிரதிவாதிகளை மிரட்டி ரூபாய் 27,00,000 வரை கேட்டோம் என்றால் சரியல்ல. இது குறித்து 09.02.2022 ம் தேதி என் மீது தளவாய்புரம் காவல்நிலையத்தில் 5 ம் பிரதிவாதி கணகராஜ் புகார் கொடுத்தார் என்றால் என்னை விசாரிக்கவில்லை. அதன்பின்னர் என் மைத்துனர் ரவிக்குமார் ரூபாய் 6,00,000 பாலசுப்பிரமணியம் புரோநோட்டுக் கடன் பெற்றதாக பிரதிவாதிகள் மீது அறிவிப்பு அனுப்பினார்கள் என்றால் அதை அவரிடம் தான் கேட்கவேண்டும். மேற்படி அறிவிப்பின் பேரில் ரவிக்குமார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது. பாலசுப்பிரமணியம் எழுதிக்கொடுத்த வெற்று புரோநோட்டின் அடிப்படையில் இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது. என்னிடம், 5 ம் பிரதிவாதி கணகராஜ் ரூபாய் 09,00,000 புரோநோட்டு கடன் 15.08.2019 ல் பெற்றதாக திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது. மேற்படி தொகை, என் கையிருப்பு ரொக்க தொகையை 5 ம் பிரதிவாதிக்கு கொடுக்கப்பட்டதாக கட்சி செய்கிறேன். 5 ம் பிரதிவாதி என்னிடம் எந்த தொகையும் வாங்கவில்லை என்றும், மோசடியாக கையெழுத்து செய்து புரோநோட்டை உற்பத்தி செய்து கட்சி செய்வதாக 5 ம் பிரதிவாதி கட்சி செய்கிறார் என்றால் சரியல்ல. என்னுடைய வருமான வரிகணக்கு, வங்கிக்கணக்கின் Account Statements

பார்வையிட்டால் நான் உண்மைக்கு புறம்பாக கட்சி செய்கிறேன் என்பது தெரியவரும் என்றால் சரியல்ல. 2022, பிப்ரவரி மாதம் பலமுறை பிரதிவாதிகள் வீட்டிற்கு நானும், மற்ற சிலரோடு சென்று தொகையை கேட்டேனா என்றால் கேட்டேன்.